

(சாட்சி மீண்டும் உதவியாளரால் பிரமாணம் செய்யப்பட்டு அனுமதியின்பேரில் தொடர்ந்து குறுக்குவிசாரணை செய்யப்படுகிறார்.)

குறுக்குவிசாரணை (வாதிதரப்பில்)

Tourist Taxi வாங்குவதற்காக மானியக்கடன் மூலம் வாங்குவதற்காக தூத்துக்குடி தாட்கோ மூலமாக விண்ணப்பித்தேன் என்றால் சரிதான். என்னுடைய கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வாதி வங்கி மூலம் கடன் வழங்க வா.சா.ஆ-2 மூலமாக பரிந்துரை செய்யப்பட்டது என்றால் சரிதான். அந்த பரிந்துரை கடனில் மானிய கடன் என்பது பின் விடுவிப்பு மானியமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான். நான் என்ன படித்துள்ளேன் என்றால் 10 ஆம் வகுப்பு படித்துள்ளேன். கையெழுத்து ஆங்கிலத்தில்தான் போடுவேன் என்றால் சரிதான். வங்கிமூலமாக வழங்கப்பட்ட கடனில் மானியத்தை வரவு வைக்கப்படவில்லை என்பதுதான் என்னுடைய தாவா என்றால் சரிதான். என்னுடைய கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வாதி வங்கி மூலம் கடன் சம்மந்தப்பட்ட ஆவணங்களான வா.சா.ஆ-3 ல் உள்ள கையெழுத்துஎன்னுடையது என்றால் சரிதான். வா.சா.ஆ 4 கடனுறுதி சீட்டில் உள்ள கையெழுத்து என்னுடையதா என்றால் நான் போட்ட கையெழுத்து மாதிரி இல்லை. வாதி தாக்கல்செய்துள்ள ஆவணங்களின் நகல்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கப்பெற்றது என்றால் தெரியாது. வங்கியில் கடன் சம்மந்தப்பட்ட ஆவணங்களில் கையெழுத்து வாங்கிதான் கடன்கொடுப்பார்கள் என்ற விவரம் தெரியுமா என்றால் தெரியும். என்னிடம் காட்டப்படும் வா.சா.ஆ-5,6,7,8 ஆகிய ஆவணங்களில் காணப்படும் கையெழுத்து என்னுடையதா என்றால் என்னுடைய கையெழுத்து மாதிரி உள்ளது, சாட்சி அது என்னுடைய கையெழுத்து இல்லை, மேற்படி கையெழுத்துக்கள் போட்ட ரூபகமில்லை. 2016 ல் கடன் பிரகாரம் தொகை கட்டவில்லை என்று வங்கி எனக்கு வா.சா.ஆ-10 அறிவிப்பு அனுப்பியது என்றால் சரிதான். அதற்கு எனது வழக்கறிஞர் மூலமாக வா.சா.ஆ-11 பதில் அறிவிப்பு அனுப்பினேன் என்றால் சரிதான். வா.சா.ஆ-11 பதில் அறிவிப்பிற்கு வாதி வங்கியிலிருந்து மீண்டும் வா.சா.ஆ-12 அறிவிப்பு அனுப்பப்பட்டது என்றால் சரிதான். வா.சா.ஆ-14 அஞ்சல் ஒப்புதல் அட்டைகளில் கையெழுத்து செய்து வாங்கியுள்ளேன் என்றால் என் அக்கா எனக்கு மேற்படி அறிவிப்பை வாங்கி கொடுத்தார், வா.சா.ஆ-14 ல் உள்ள கையெழுத்து என்னுடையது இல்லை. வழக்கறிஞர் அறிவிப்பு பெற்றுக்கொண்டபிறகு எனது கணக்கு வழக்குகளை ஒப்புக்கொண்டு ஒரு கடன் ஒப்புதல் ஆவணம் வா.சா.ஆ-8

எழுதிக்கொடுத்துள்ளேன் என்றால் நினைவில்லை. வாகனம் வாங்கி வாகனத்திற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றால் நான் காப்பீடு செய்துள்ளேன். 2015 ஆம் ஆண்டு மழையில் வாகனம் சேதாரமாகிவிட்டது என்று சொல்லியுள்ளநிலையில் அந்த சேதாரத்தை காப்பீடு பெற்று சரிசெய்து விட்டேன் என்றால் ஓரளவிற்கு சரி செய்தேன். வாகனம் மழையில் வாகனம் சேதாரமாகிவிட்டது என்றும், இயக்க முடியாத நிலையில் உள்ளது என்றும் வாதி வங்கிக்கு எழுத்துமூலமாக தெரிவித்தேனா என்றால் நேரடியாக சென்று தெரிவித்தேன். எழுத்து மூலமாக தெரிவிக்கவில்லை. நான் சொல்வதுபோல் அந்த காலகட்டத்தில் வாகனம் எந்தவிதமான சேதாரத்திற்கும் உட்படவில்லை என்றாலும், நாளது தேதி வரை நல்ல நிலையில் உள்ளது என்றாலும் சரியல்ல. ரூ.1,30,000/- கடன் வகைக்கு 8 தவணைகளாக ஜனவரி 2014 முதல் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 16 மாதங்களுக்கு 8 தவணைகள் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் செலுத்தியுள்ளேன் என்றால் சரிதான். அந்த தொகை மட்டும்தான் கடன் வகைக்கு நான் செலுத்திய தொகை என்றால் சரிதான். வேறு தொகைகள் எதுவும் செலுத்தவில்லை என்றால் சரிதான். மானியத்தையும் சேர்த்து கடனோடு வட்டியை கூட்டி போட்டுவிட்டார்கள் என்றுதான் கட்சி செய்கிறேன் என்றால் சரிதான். நான் வா.சா.ஆ-20 கணக்கு பட்டியலை படித்து பார்த்தேனா என்றால் இல்லை. மானியத்தொகை மற்றும் விளிம்பு தொகை நீங்கலாக வங்கியால் கடனாக கொடுக்கப்பட்ட தொகைக்குதான் வட்டிகணக்கிடப்பட்டுள்ளது என்றால் சரியல்ல. மானியத்தொகை என்பது கடன் தொகையை எப்போது தவணை பாக்கி இல்லாமல் செலுத்துகிறேனோ அப்போதுதான் மானியத்தொகையை வரவு வைப்பார்கள் என்றால் எனக்கு தெரியாது. எந்தகாலத்திலும் மானியத்தொகைக்கு வட்டி சேர்க்கப்படவில்லை என்றும், வழக்கிலிருந்து எந்த தொகையும் செலுத்தாமல் தப்பிப்பதற்காக பொய்யாக கட்சி செய்கிறேன் என்றாலும் சரியல்ல. நான் அனுப்பிய வா.சா.ஆ-11 பதில் அறிவிப்பில் மானியத்தொகை, விளிம்பு தொகை நீங்கலாக ரூ.6,43,300/- க்கு தொகையை செலுத்தி முடிக்க தயாராக இருக்கிறேன் என்று எனது பதில் அறிவிப்பில் சொல்லியுள்ளேன் என்றால் சரிதான். ஒப்புக்கொண்டபடி பெற்றுக்கொண்ட கடன் தொகைக்கு வட்டியையும் செலுத்தவில்லை, அசலையும் செலுத்தவில்லை என்றால் சரியல்ல. வண்டி தற்போதுவரை என்னிடம்தான் இருக்கிறது என்றால் ஓடாமல் உள்ளது. வாகனம் டிரிஸ்ட் வாகனம் என்பதால் சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறைக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றால் 2015 ஆம் ஆண்டு முதல் நான் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எந்த வருடம்வரை வாகனத்தை ஓட்டினேன் என்றால் 2015 ஆம் ஆண்டு வரை

ஓட்டினேன். அதற்குப்பின்பு நிப்பாட்டிவிட்டேன். வாகனம் இயக்கக்கூடிய நிலைமையில் இல்லை என்று வங்கிக்கோ, தாட்கோ நிறுவனத்திற்கோ, போக்குவரத்து துறைக்கோ எந்தவிதமான எழுத்துமூலமான கடிதமோ அனுப்பவில்லை என்றால் சரிதான். கடனை நான் முறையாக கட்டவில்லை என்று வாதி வங்கியால் தாட்கோ நிறுவனத்தில் புகார் கொடுக்கப்பட்டு வா.சா.ஆ-9 அறிவிப்பு அனுப்பப்பட்டது என்றால் எனக்கு வழக்கறிஞர் அறிவிப்பு தவிர வேறு எந்த அறிவிப்பும் வரவில்லை. விண்ணப்பத்தை தவிர வேறு எந்த ஆவணத்திலும் கையெழுத்து செய்யவில்லை. விண்ணப்பத்தில் போட்டுள்ள கையெழுத்தையும், மற்ற ஆவணங்களில் போட்டுள்ள கையெழுத்தையும் ஆய்விற்கு அனுப்பி அறிக்கை பெறுவதற்கு எனக்கு ஆட்சேபணையில்லை என்றால் சரிதான். நீதிமன்றத்தில் நான் கையெழுத்து செய்து ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளேனா என்றால் இல்லை. சாட்சியிடம் காண்பிக்கப்பட்ட பிரதிவாதியின் வக்காலத்தில் கையெழுத்து தன்னுடையது இல்லை என்று மறுக்கிறார். சாட்சியிடம் காண்பிக்கப்பட்ட எதிர்வழக்குரையில் உள்ள கையெழுத்தை அவருடைய கையெழுத்து என்று ஒப்புக்கொள்கிறார். சாட்சியிடம் காண்பிக்கப்பட்ட பிரமாணவாக்குமூலத்தில் உள்ள கையெழுத்தை அவருடைய கையெழுத்து என்று ஒப்புக்கொள்கிறார். வங்கியில் முறையான கடன் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்கள் அனைத்திலும் நான் கையெழுத்து போட்டுதான் கடன் வாங்கியுள்ளேன் என்றால் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன், ஆனால் எதில் எதில் என்று நினைவில்லை. வாதிதரப்பில் தாக்கல்செய்துள்ள அனைத்து ஆவணங்களிலும் அந்த அந்த தேதிகளில் நான் முறையாக கையெழுத்து செய்துள்ளேன் என்றால் கையெழுத்து போட்டேன், ஆனால் எந்த தேதியில் எந்த ஆவணங்களில் கையெழுத்துபோட்டேன் என்று நினைவில்லை. நான் முறையாக குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகையை செலுத்தாததால் வா.சா.ஆ-15, 16, ஆகிய ஆவணங்களில் கடன் உயிர்ப்பிப்பு கடிதம், ஒப்புதல் கடிதம் எழுதிக்கொடுத்து கடனை ஒப்புக்கொண்டுள்ளேன் என்றால் மேற்படி தேதியில் நான் வங்கிக்கு சென்று சொல்லிவிட்டு வந்தேன், ஆனால் கையெழுத்து செய்யவில்லை. கடன் வாங்கியபிறகு நான் வங்கிக்கு சென்றேனா என்றால் ஒரு முறை சென்றேன். நான் கடன் வாங்கிய காலத்தில் மேலபாறப்பட்ட கிராமம் என்ற விலாசம் கொடுத்துள்ளேன் என்றால் சரிதான். அதன்பிறகு கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்திற்கு எப்பொழுது வந்தேன் என்றால் கடன் வாங்கிய காலத்திலிருந்து நாளது தேதிவரை கோவில்பட்டியில்தான் குடியிருந்து வருகிறேன். நான் வாங்கிய கடனுக்கு கடன் தொகைக்கு மட்டும் தான் வட்டி கணக்கிடப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

என்றாலும், நான் மொத்த தொகையையும் செலுத்தாமல் தவிர்ப்பதற்காகத்தான் பொய்யாக கட்சி செய்கிறேன் என்றால் சரியல்ல. நான் சொல்லும் ரூ. 6,43,500/- நாளது தேதிவரை வட்டி செலுத்தி கடனை திரும்ப செலுத்த தயாராக உள்ளேனா என்றால் காரை எடுத்துக்கொண்டு மேற்கொண்டு ஏதாவது கம்மி பண்ணி கொடுத்தால் கட்டலாம். வங்கி மூலமாக கடன் பெற்று அதன் மூலமாக பலன் அடைந்து இருந்த நிலையிலும் வேண்டுமென்றே அந்த கடனை உள்நோக்கத்துடன் திரும்ப செலுத்தாமல் இருக்கிறேன் என்றால் சரியல்ல. பிராதுப்படி தொகை செலுத்த தயாராக உள்ளேன் என்றுசொன்னால் சரியல்ல.

மறுவிசாரணை இல்லை.